



மதிப்பீடு

ஊக்கமுடைமையைக் கடைப்பிடிப்பதால் ஏற்படும் நன்மைகளைத் தெரிவு செய்து எழுதுக.

- வாழ்வில் வெற்றி அடையலாம்.
- அனைவரும் நம்மை மதிக்க வாழலாம்.
- தாழ்வு மனப்பான்மையோடு வாழலாம்.
- நமது குறிக்கோளை அடையலாம்.
- நமக்குச் சோர்வு ஏற்படலாம்.
- விடாமுயற்சியுடனும் முழுமனத்துடனும் செயல்படலாம்.
- நம் மனத்தில் தாழ்வு மனப்பான்மை நீங்கலாம்.

ஆசிரியர்  
குறிப்பு

11.5

மேற்கண்ட நடவடிக்கையை நகல் எடுத்து மாணவர்களைச் செய்வித்தல்.

வி.வ.கா: மொழி

உ.சி.தி: மதிப்பீடுதல்

21ஆம் நூ.தி: கொள்கையுள்ளவர்





மதிப்பீடு

ஊக்கமுடையதைக் கடைப்பிடிப்பதால் ஏற்படும் நன்மைகளைத் தெரிவு செய்து எழுதுக.

1. \_\_\_\_\_  
\_\_\_\_\_

2. \_\_\_\_\_  
\_\_\_\_\_

3. \_\_\_\_\_  
\_\_\_\_\_

4. \_\_\_\_\_  
\_\_\_\_\_

5. \_\_\_\_\_  
\_\_\_\_\_

- வாழ்வில் வெற்றி அடையலாம்.
- அனைவரும் நம்மை மதிக்க வாழலாம்.
- தாழ்வு மனப்பான்மையோடு வாழலாம்.
- நமது குறிக்கோளை அடையலாம்.
- நமக்குச் சோர்வு ஏற்படலாம்.
- விடாமுயற்சியுடனும் முழுமனத்துடனும் செயல்படலாம்.
- நம் மனத்தில் தாழ்வு மனப்பான்மை நீங்கலாம்.

ஆசிரியர் குறிப்பு 11.5

மேற்கண்ட நடவடிக்கையை நகல் எடுத்து மாணவர்களைச் செய்வித்தல்.

வி.வ.க: மொழி

உ.சி.தி: மதிப்பீடுதல்

21ஆம் நா.தி: கொள்கையுள்ளவர்